Sri T. S. RAMASWAMY PILLAI : ஸர், இதுமாதிரி வேறு எந்த ஜில்லாக்களில் எல்லாம் அதிகாரிகளை நியமிக்க அரசாங்கத்திற்கு உத்தேசமிருக்கிறது ?

The Hon. Sri M. A. MANICKAVELU : எங்கேயெல்லாம் பெரிய அளவில் இம்மாதிரி நிலங்களை பட்டா செய்து கொடுக்க வேண்டும் என்று இருக்கிறதோ அந்த இடங்களுக்கு எல்லாம் நியமிக்கப் படுவார்கள்.

Sri T. R. RAMAMIRTHA THONDAMAN : ஸர், இப்போது புறம்போக்கு நிலங்களை நிலமற்ற விவசாயிகள், அரிஜனங்கள் இவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை அடிக்கடி எவிக்ஷன் ஆக்ட் பிரகாரம் வெளியேற வேண்டும் என்று அடிக்கடி தொந்தரவு படுத்துவதாக தெரிகிறது. ஆகவே அவர்கள் இப்போது இருந்து வரக்கூடிய நிலத்தை அவர்களுக்கே அடமானம் செய்வதற்கு சர்க்கார் ஏதாவது உத்தரவு போடுமா ?

The Hon. Sri M. A. MANICKAVELU : இம்மாதிரி நிலங்களை வைத்துக் கொண்டிருப்பதில் சானல் புறம்போக்கு முதலிய நிலங்களை வைத்துக்கொண்டிருந்தால் அதற்காக சர்க்கார் அடமானம் செய்து கொள்வதற்கு உத்தரவு போட முடியாது.

Sri P. G. MANICKAM : ஸர், கோயம்புத்தூர் ஜில்லாவில் தாளவாடி என்ற இடத்தில் சிவோஜிநாமா இனத்தில் சேர்ந்த இடத்தை பலர் கைவசப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த நிலங்களை எடுத்து ஹரிஜனங்களுக்கு கொடுக்கவேண்டுமென்று சென்ற அசெம்பிளி கூட்டத்திலும் சொன்னேன். ஆகவே அந்த இடத்தை எடுத்து சர்வே நடத்துவதற்குள்ள நடவடிக்கையை சர்க்கார் துரிதப்படுத்துவார்களா ?

The Hon. Sri M. A. MANICKAVELU : இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுத்தான் வருகிறது. இருந்தாலும் ஐந்தாறு வருஷங்களாக அங்கே இருப்பவர்களை நினைத்தவுடன் மாற்றிவிட்டு மற்றவர்களுக்கு எடுத்துக்கொடுப்பது அவ்வளவு நல்லதல்ல என்பதைத் தான் அரசாங்கம் கருதுகின்றது.

Sri N. MARUDACHALAM : ஸர், ஹரிஜனங்களுக்கு நிலம் கொடுக்கிற விஷயத்தில் அதில் வேலை செய்துவரும் ஹரிஜனங்களை திடீரென்று முன் எச்சரிக்கை இல்லாமல் வெளியேறச் சொல்கிறார்கள். பல இடங்களில், இதனால் ஹரிஜனங்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆகவே வெளியேறச் சொல்லுவதற்கு முன்னால் தகுந்தபடி முன்னெச்சரிக்கை செய்யவேண்டுமென்று அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்குமா ? இல்லை, இவ்விதம் முன்னெச்சரிக்கை இல்லாமல் வெளியேற சொல்லியிருக்கும் அதிகாரிகளின் பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் ?

The Hon. Sri M. A. MANICKAVELU : முன்னெச்சரிக்கை இல்லாமல் காலி செய்வது என்பது சாத்தியமல்ல என்பது தான் என் அபிப்பிராயம்.

Well Subsidy Scheme

* 249 *Q.*—**Sri K. SATTANATHA KARAYALAR** : Will the Hon. the Minister for Home be pleased to state—

(*a*) whether the Government intend to revive the Well Subsidy Scheme; and

(*b*) if so, what the details are?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : (*a*) & (*b*) A statement [a] is placed on the table of the House.

---

[a] Printed as Appendix III on page 245 infra.

[12th February 1959

SRI K. SATTANATHA KARAYALAR : ஸார், கன்னியா குமரி மாவட்டத்தில் முன்பு போடப்பட்டிருந்த திட்டங்களில் ஏதாவது இப்போது தொடர்ந்து நடத்தப்பட்டு வருக்கிறதா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : இந்த திட்டங்களின்கீழ் கன்னியாகுமரி ஜில்லாவில் புதிய கிணறுகள் வெட்டுவதற்குள்ள மான்யம் அல்லது கடன் வழங்குவது போன்ற திட்டங்கள் ஒன்றும் இப்பொழுது இல்லே.

SRI V. SUBBIAH : ஸார், இவ்விதம் கொடுக்கப்பட்டு வரும் மான்யம், பழைய கிணறுகளை சரிபடுத்துவதற்கும், பழைய கிணறுகளை தோண்டுவதற்கும் பயன்படுத்த ஏதாவது திட்டமிருக்கிறதா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : இந்த திட்டங்கள் புதிய கிணறுகள் வெட்டுவதற்குள்ள திட்டங்கள்.

SRI S. M. ANNAMALAI : ஸார், இப்போது 2,000 கிணறுகள் வெட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இதை விட அதிகமாக வேண்டும் என்று மாவட்ட கலக்டர்கள் கோரிக்கை அனுப்பியிருக்கிறார்களா ? இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளும் கடைசி தேதி 30—11—1958 என்று சொல்லப்பட்டிருக்கிறது, இதைப்பற்றி பொதுமக்களுக்கு சரியாக தெரியாது. ஆகவே இந்த தேதியை நீடித்துக் கொடுப்பதற்கு சர்க்கார் நடவடிக்கை எடுக்குமா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : ஸார், இதிலே வடாற்காடு ஜில்லாவிற்கு 200 கிணறுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. கலெக்டர் அவர்கள் விண்ணப்பிக்கும் காலத்தை இன்னும் நீடித்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டால் அதைப்பற்றி அரசாங்கம் பரிசீலனை செய்யும்.

SRI K. R. VISWANATHAN : ஸார், கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவு எடுக்கவேண்டிய தேதி 31—1—1959 என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரம் விண்ணப்பங்களை எல்லாம் பரிசீலித்து முடிவு எடுக்கப்பட்டு அதன் பேரில் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கை சர்க்காருக்கு வந்து விட்டதா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : அதைப்பற்றியுள்ள தகவல் என்னிடமில்லே.

SRI K. RAMACHANDRAN : ஸார், இந்த 2,000 கிணறுகளுக்கும் விண்ணப்பங்கள் வந்துவிட்டனவா ? இதற்கான சாங்ஷன் எல்லாம் ஆகிவிட்டதா என்பதை அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI M. BHAKTAVATSALAM : இப்போது இதைப் பற்றி என்னிடம் தகவல் இல்லே.

Deep Well Boring Scheme in Tiruchendur

* 250 *Q.*—SRI M. K. SOMASUNDARAM : (on behalf of Sri M. S. Selvarajan) : கனம் உள் விவகார அமைச்சர் அவர்கள் தயவு செய்து பதிலளிப்பாரா—

(அ) திருச்செந்தூர் தாலூகாவில் Deep Well Boring Scheme பரிசீலிக்கப்பட்டிருக்கிறதா ?

(ஆ) எந்தெந்த இடங்களிலிருந்து மேற்படி திட்டம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று மனுக்கள் வந்துள்ளன ?

(இ) அவைகளின்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (*a*) Yes, Sir.

(*b*) Pettaikulam and Kuttam villages.